பணி புரிகின்ற அர்ச்சகர்களுக்கு கூடுதலாக ஊதியம் தர முன் வருவார்களா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. வெ. நடேசன் பால்ராஜ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இது கொள்கை முடிவு. ஆகவே இதை பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும் என்பதை கனிவோடு மாண்புமிகு பேரவைத் தலைவர் மூலமாக சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 380, டாக்டர் பெ. வீரபாண்டியன். மாண்புமிகு கதர்த் துறை அமைச்சர்.

380–

செங்கத்தில் மூங்கிலை மூலதனமாகக் கொண்டு சிறுதொழில் துவங்குதல்.

**22605-டாக்டர் பெ. வீரபாண்டியன்:*

மாண்புமிகு கதர்த் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) செங்கத்தில் மூங்கிலை மூலதனமாகக் கொண்டு சிறுதொழில் துவங்க அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், விவரம் என்ன?

மாண்புமிகு திரு. பி. ஈஸ்வரமூர்த்தி, கதர்த் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) இல்லை.

(ஆ) கேள்வி எழ வாய்ப்பில்லை.

டாக்டர் பெ. வீரபாண்டியன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, செங்கம் தொகுதியில் குப்பநத்தம் கிராமத்தில் ‘‘மூங்கில் பொருட்களை உற்பத்தி செய்யும் கூட்டுறவு சங்கம்’’ கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்டது. அதில் அப்போது 200 உறுப்பினர்கள் கைவினைஞர்களாக இருந்தனர். அவர்கள் மூங்கிலை மூலப் பொருளாகக் கொண்டு, பட்டுப்புழு வளர்க்கும் சந்திரிகா தட்டு, எறுகூடை, முறம் மற்றும் சில பொருட்களை கிராமத்துக்கு தேவையான பொருட்களைத் தயாரித்து விற்றுக் கொண்டிருந்தார்கள். இப்போது அந்தச் சங்கம் மூடிய நிலையில் இருக்கிறது. மேலும் அதற்கு மூங்கில் வாங்க வேண்டுமென்றால், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்குச் சென்றுதான் வாங்கி

வந்து, அந்தத் தொழிலைச் செய்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக அந்தச் சங்கத்தில் உள்ள 200 பேர்களில் 135 பேர்கள் ஆதித்திராவிட மக்கள் அதிகமாக இருக்கும் சங்கம். இப்போது அது மூடிய நிலையில் இருப்பதால், அத்தனை குடும்பங்களிலும் வேலை இல்லாமல் சிரமப்படுகிறார்கள். டாக்டர் புரட்சித் தலைவியினுடைய நல்லாட்சியில், அமைச்சர் அவர்கள் இதற்கு புத்துயிர் அளித்து வாழ்வு தர முன் வருவார்களா என கேட்க விழைகின்றேன்.

மாண்புமிகு திரு. பி. ஈஸ்வரமூர்த்தி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே........

மாண்புமிகு பேரவைத் தலைவர்: நீங்கள் உங்கள் மைக்கிலையே பேசலாம். உங்கள் மைக்கிற்கு கனெக்ஷன் கொடுக்கும்போது இந்த மைக்கிற்கு வந்துவிடுகிறீர்கள்.

முற்பகல் 11-00

மாண்புமிகு திரு. பி. ஈஸ்வரமூர்த்தி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள இந்த மூங்கில் தொழில் கூட்டுறவுச் சங்கமானது அந்தப் பகுதியிலே மூங்கில் சரிவர கிடைக்காத காரணத்தினால் முழு அளவிலே செயலாற்ற இயலவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் செங்கம் பகுதியிலே மூங்கில் தொழில் செய்துவரும் கைவினைஞர்களுக்கு நிதியுதவி கொடுத்தாவது, இந்தப் பகுதியிலே இந்த மூங்கில் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் ஏழை எளிய மக்களை வாழ்விக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டத்தின்கீழ் தனி நபர் கடனாக அதிக நபர்களுக்கு ஒதுக்கீடு செய்து இந்தப் பகுதியிலே மூங்கில் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் அந்த கைவினைஞர்களுக்கு நாங்கள் வாரியத்தின் மூலமாக நிதியுதவி செய்து வருகிறோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பேரவையின் முன் அனுமதியோடு வினாக்கள்-விடைகள் நேரம் நீட்டிக்கப்படுகிறது.

டாக்டர் பெ. வீரபாண்டியன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த குப்பநத்தம் கிராமம் ஜவ்வாது மலையினுடைய அடிவாரத்தில் அமைந்துள்ளது. அமைச்சர் பெருமகனாருக்குத் தெரியும். ஜவ்வாது மலையில் அதிக அளவில் மூங்கில் உற்பத்தி இருக்கிறது. எனவே, அந்த மூங்கிலை மூலப்பொருளாகக் கொண்டு அங்கே வாழும் மக்களுக்கு, கைவினைஞர்களுக்கு அங்கேயே பெர்மிட்

வழங்கி இந்தத் தொழிலை ஊக்குவிக்க வனத்துறையுடன் கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவு எடுப்பாரா என கேட்க விழைகிறேன்.

மாண்புமிகு திரு.பி. ஈஸ்வரமூர்த்தி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த 2,3 ஆண்டுகாலமாக வனத்துறையிலிருந்து மூங்கில் கூப்பை பெற்று அதை வெட்டி இந்தத் தொழிலுக்கு பயன்படுத்துவது கடினமாக இருந்து வருகிறது. இருந்தாலும்கூட வாரியத்தில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வனத்துறையின் மூலம் கலந்தாலோசித்து பரிசீலிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினருடைய வேண்டுகோளுக்கிணங்க வினா எண் 369 திரும்ப எடுக்கப்படுகிறது. டாக்டர் எம். கருப்புசாமி, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்.

369–

குன்னூர் தொகுதியில் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டுதல்

* ***20526—டாக்டர் எம். கருப்புசாமி:***

மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) குன்னூர் தொகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்ட அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்பொழுது கட்டப்படும்?

மாண்புமிகு திரு. சே. ரகுபதி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) தற்போதைக்கு இல்லை.

(ஆ) வினா எழவில்லை.

டாக்டர் எம். கருப்புசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதியில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் ஆற்றோரங்களிலும், மலைச் சரிவுகளிலும் குடிசை போட்டு வாழ்ந்து வருகிறார்கள். புயலாலும், மழையாலும், சரிந்து விழுகின்ற மண்ணாலும் அவர்கள்